

T.C. 64

008/DD/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS  
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL  
BOOK – KEEPING

(Without Books)

Maximum Time :1.30 hours

Maximum Marks : 60

**IMPORTANT INSTRUCTIONS**

**OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

**NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.**

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படும் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

**This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.**

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறாதவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 60 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 60 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.  
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.  
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**  
(b) In any case, a candidate shall choose only one response for each question.  
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**  
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)  
(a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C) (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.  
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.  
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.  
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.  
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.  
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.  
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. Which of the following is not the advantages of book Keeping?

- (A) Calculation of dues (B) Control over liability  
(C) Control over Borrowings (D) Taxation

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எக்கூற்று கணக்கேடுகள் பராமரிப்பில் பயனல்ல?

- (A) நிலுவைகளை கணக்கிடல் (B) பொறுப்புகள் மீது கட்டுப்பாடு  
(C) கடன்கள் மீது கட்டுப்பாடு (D) வரிவிதிப்பு

2. Which of the Following is an accounting cycle?

- (A) Trial Balance → Trading account → Profit and Loss account → Balance sheet  
(B) Trading account → Trial Balance → Profit and Loss account → Balance sheet  
(C) Profit and Loss account → Trading account → Trial Balance → Balance sheet  
(D) Balance sheet → Trading account → Trial balance → Profit and Loss

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணக்கியல் சுழல் முறையில் வரிசைப்படுத்தக்கூடாது எது?

- (A) இருப்பாய்வு → வியாபார கணக்கு → இலாப நட்டம் கணக்கு → இருப்பு நிலை குறிப்பு  
(B) வியாபார கணக்கு → இருப்பாய்வு → இலாப நட்டம் கணக்கு → இருப்பு நிலை குறிப்பு  
(C) இலாப நட்டம் கணக்கு → வியாபார கணக்கு → இருப்பாய்வு → இருப்பு நிலை குறிப்பு  
(D) இருப்பு நிலை குறிப்பு → வியாபார கணக்கு → இருப்பாய்வு → இலாப நட்டம் கணக்கு

3. Cash drawn from bank for Office Administration use will appear in the cash book in the

- (A) Debit side  
(B) Credit side  
(C) Both sides  
(D) No entry is required

அலுவலக நிர்வாக தேவைக்காக வங்கியிலிருந்து பணம் ஒதுக்கும் போது அதனை ரொக்க புத்தகத்தில் பதிவு செய்யப்படும் பக்கம்

- (A) பற்று பக்கம்  
(B) வரவு பக்கம்  
(C) இரு பக்கங்களிலும்  
(D) பதிவு செய்யப்படுவதில்லை

4. Which of the Following is not correct?
- (A) Net purchases = Total Purchase – Purchases return  
 (B) Net sales = Total sales – Sales return  
 (C) Income = Revenue – Expense  
 (D) Capital = Liabilities + Assets

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எக்கூற்று தவறானது?

- (A) நிகர கொள்முதல் = மொத்த கொள்முதல் – வெளித்திருப்பம்  
 (B) நிகர விற்பனை = மொத்த விற்பனை – உள் திருப்பம்  
 (C) வருமானம் = வருவாய் – செலவுகள்  
 (D) மூலதனம் = பொறுப்புகள் + சொத்துக்கள்

5. Which of the following is not an assumption of account procedure?

- (A) Accenting Entity (B) Money measurement  
 (C) Going owner (D) Historical cost

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணக்கியல் கருத்துக்களில் அனுமானம் அல்லாதது?

- (A) கணக்கியல் தனித்தன்மை (B) பணமதிப்பீடு  
 (C) நிறுவனத் தொடர்ச்சி (D) புரதான அடக்கவிலை

6. Which of the following is not a concept of account procedure?

- (A) Dual Aspect (B) Account period concept  
 (C) Full Disclosure (D) Revenue Realization

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணக்கியல் செயல்முறைக்கு கருத்தாகாதது எது?

- (A) இரட்டை தன்மை கருத்து (B) கணக்கியல் கால கருத்து  
 (C) முழு வெளியீட்டு கருத்து (D) வருவாய் தீர்வு கருத்து

7. Which of the following is not a modifying principles of account procedure?

- (A) Cost benefit (B) Consistency  
 (C) Matching (D) Prudence

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கணக்கியல் செயல்முறைக்கு கருத்தாகாதது எது?

- (A) அடக்கவிலை பயன்பாட்டு கொள்கை (B) தொடர்ச்சி மரபு கொள்கை  
 (C) பொருத்துகை கொள்கை (D) முன்னெச்சரிக்கை கொள்கை

8. The International Accountancy standards Committee has been setup in?

- (A) June 1973 (B) July 1973  
 (C) June 1983 (D) July 1983

அகில உலக கணக்கியல் தரக்குழு அமைக்கப்பட்ட வருடம்?

- (A) ஜூன் 1973 (B) ஜூலை 1973  
(C) ஜூன் 1983 (D) ஜூலை 1983

9. The Principle requires that the same accounting methods should be followed from one accounting period to next is?

- (A) Prudence (B) Consistency  
(C) Cost benefits (D) Business entity

எக்கொள்கையானது ஒரு கணக்காண்டில் பின்பற்றக்கூடிய முறையினை அடுத்து வரும் கணக்காண்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது?

- (A) முன்னெச்சரிக்கை கொள்கை (B) தொடர்ச்சி மரபு கொள்கை  
(C) அடக்கவிலை பயன்பாட்டுக் கொள்கை (D) வணிக தனித்தன்மை கொள்கை

10. Which of the following statements are correct?

1. Dual aspect concept means every transaction has two aspects
2. Consistency means comparability of financial statements
3. Materiality means anticipate no profits and provision for all possible losses
4. Prudence is a concept of accounting framework

- (A) 1 and 2 are correct (B) 3 and 4 are correct  
(C) 1, 2, 3 are correct (D) 2, 3, 4 are correct

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்று எது?

1. இரட்டை தன்மை கருத்து என்பது இரு தன்மைகளை கொண்டதாகும்.
2. தொடர்ச்சி மரபு கொள்கை என்பது நிதிநிலை அறிக்கைகளை ஒப்பு நோக்குவதாகும்.
3. உண்மை உணர்த்தும் கொள்கை என்பது லாபத்தை எதிர்நோக்காது ஆனால் அடுத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்வதாகும்.
4. முன்னெச்சரிக்கை கொள்கை என்பது கணக்கியலின் கருத்துரு ஆகும்.

- (A) 1 மற்றும் 2 சரி (B) 3 மற்றும் 4 சரி  
(C) 1, 2 மற்றும் 3 சரி (D) 2, 3 மற்றும் 4 சரி

11. Goodwill is an example of

- (A) Tangible real a/c  
(B) Intangible a/c  
(C) Nominal a/c  
(D) Profit and Loss a/c

நற்பெயர் எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) புலனாகும் சொத்து கணக்கு  
(B) புலனாகா சொத்துக் கணக்கு  
(C) பெயரளவு கணக்கு  
(D) இலாப நட்டக் கணக்கு

12. Double entry system was introduced by Lucas pacioli is a

- (A) Accountant  
(B) Scientist  
(C) Merchant  
(D) Software Engineer

இரட்டை பதிவுமுறையை அறிமுகப்படுத்திய லூயிஸ் பாசியோலா என்பவர்

- (A) கணக்காளர்  
(B) அறிவியல் அறிஞர்  
(C) வணிகர்  
(D) மென்பொருள் பொறியாளர்

13. Which of the following is not an advantage of double entry system?

- (A) Deletion of frauds  
(B) Comparative study  
(C) Helps in decision making  
(D) Loss of control

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இரட்டை பதிவு முறையில் நன்மை அல்லாதது எது?

- (A) மோசடிகளை கண்டுணர்தல்  
(B) ஒப்புநோக்கு ஆய்வு  
(C) முடிவெடுத்தலுக்கு உதவுதல்  
(D) கட்டுப்பாடு இன்மை

14. Business Transactions may be classified into

- (A) Three  
(B) Two  
(C) One  
(D) Four

வணிக நடவடிக்கையின் வகைபாடு

- (A) மூன்று  
(B) இரண்டு  
(C) ஒன்று  
(D) நான்கு

15. All expenses, and losses in the debit side and all income and gains in the credit side Means

- (A) Personal account  
(B) Real account  
(C) Nominal account  
(D) Impersonal account

அனைத்து செலவுகளும் நட்டங்களும், பற்று தன்மையிலும் அனைத்து வரவுகளும் ஆதாயங்களும் வரவு தன்மையிலும் இருந்தாலும் அவ்வகை கணக்கு

- (A) ஆள்சார் கணக்கு  
(B) சொத்து கணக்கு  
(C) பெயரளவு கணக்கு  
(D) ஆள்சாரா கணக்கு

16. If the capital of a business is Rs. 3,00,000 and other liabilities are Rs. 2,00,000, assets of business is

- (A) 1,00,000 (B) 5,00,000  
(C) 2,00,000 (D) 3,00,000

ஒரு தொழில் நிறுவனத்தின் மூலதனம் ரூ.3,00,000 ஆகவும் இதர பொறுப்புகள் ரூ.2,00,000 ஆகவும் இருக்கும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு யாது?

- (A) 1,00,000 (B) 5,00,000  
(C) 2,00,000 (D) 3,00,000

17. Which is not True?

- (A) Increases in assets are debits  
(B) Increases in capitals are debits  
(C) Increases in liabilities are credits  
(D) Increases in expenses and losses are debits

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான கூற்று அல்ல?

- (A) சொத்துக்களை அதிகரித்தல் பற்று இனங்கள் ஆகும்  
(B) மூலதனம் அதிகரித்தல் பற்று இனங்கள் ஆகும்  
(C) பொறுப்புகளை அதிகரித்தல் வரவு இனங்கள் ஆகும்  
(D) செலவுகள் மற்றும் நட்டங்கள் அதிகரித்தல் பற்று இனங்கள் ஆகும்

18. In Triple column cash book cash deposited in the bank will appear in

- (A) Debit side of the cash book only  
(B) Credit side of the cash book only  
(C) Either debit side or credit side of cash book  
(D) Both sides of the cash book

முப்பத்தி ரொக்க ஏட்டில் வங்கியில் பணம் செலுத்தியதை ரொக்க ஏட்டின் எப்பக்கத்தில் பதிவு செய்யப்படும்

- (A) ரொக்க ஏட்டில் பற்றில் மட்டும்  
(B) ரொக்க ஏட்டில் வரவில் மட்டும்  
(C) ரொக்க ஏட்டில் பற்று அல்லது வரவு பக்கம் மட்டும்  
(D) ரொக்க ஏட்டில் இரு பக்கத்திலும்

19. Amount directly received by bank as per standing instructions will appear in

- (A) Debit side of the cash book only  
(B) Credit side of the cash book only  
(C) Both sides of cash book  
(D) Either debit side or credit side of the cash book

நிலையான ஆணைகளின் படிவங்கியில் நேரடியான செலுத்தப்பட்ட ரொக்கம் ரொக்க ஏட்டில் எப்பக்கம் பதிவு செய்யப்படும்?

- (A) ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் மட்டும்  
(B) ரொக்க ஏட்டில் வரவு பக்கத்தில் மட்டும்  
(C) ரொக்க ஏட்டில் இரு பக்கத்திலும்  
(D) ரொக்க ஏட்டில் பற்று அல்லது வரவு பக்கம் மட்டும்

20. Interest allowed by the bank will appear in

- (A) Debit side of the cash book only  
(B) Credit side of the cash book only  
(C) Both sides of the cash book  
(D) Either debit side or credit side of the cash book

வங்கி அளித்த வட்டி ரொக்க பதிவேட்டில் எப்பக்கம் பதிவு செய்யப்படும்.

- (A) ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் மட்டும்  
(B) ரொக்க ஏட்டில் வரவு பக்கத்தில் மட்டும்  
(C) ரொக்க ஏட்டில் இரு பக்கத்திலும்  
(D) ரொக்க ஏட்டில் பற்று அல்லது வரவு பக்கம் மட்டும்

21. The balance of cash book indicates

- (A) Net income (B) Net expenditure  
 (C) Cash on hand (D) Debtors and creditors

ரொக்க ஏட்டின் இறுதி இருப்பு உணர்த்துவது

- (A) நிகர வருமானம் (B) நிகர செலவு  
(C) கையிருப்பு (D) கடனாளி மற்றும் கடனீந்தோர்

22. The balance in the petty cash book indicates

- (A) An asset (B) An expenditure  
(C) An liability (D) An income

சிறு ரொக்க பதிவேட்டின் இறுதி இருப்பு உணர்த்துவது

- (A) சொத்து (B) செலவினம்  
(C) பொறுப்பு (D) வருவாய்



23. On Jan 1<sup>st</sup>, 2018 Rs 1,000 given to petty cashier. He has spent Rs.750/- during the month of January on February 1<sup>st</sup> to make the imprest he will receive cheque Rs.

- (A) Rs. 1,000/- (B) Rs.750/-  
(C) Rs. 860/- (D) Rs. 250/-

ஜனவரி 1, 2018 அன்று சில்லரைக் காசாளரிடம் ரூ.1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ.750 செலவழித்தார். பிப்ரவரி 1 அன்று அவர் பெறும் முன்பண மீட்புக்காக பெறும் காசோலையின் தொகை ரூ.

- (A) ரூ.1,000/- (B) ரூ.750/-  
(C) ரூ.860/- (D) ரூ. 250/-

24. An amount drawn over and above the actual balance kept in the bank account is known as

- (A) Over draft (B) Drawing  
(C) Goodwill (D) Outstanding amount

வங்கி கணக்கில் உண்மையான இருப்புக்கு அதிகமாக எடுப்பு செய்யும் போது அதனை எவ்வாறு அழைக்கிறோம்?

- (A) வங்கி மேல்வரைப்பற்று (B) எடுப்பு  
(C) நற்பெயர் (D) கொடுபட வேண்டிய தொகை

25. Bank reconciliation statement is prepared by

- (A) Bank (B) Creditor of a business  
(C) Debtor of a business (D) Customer of a bank

வங்கி சரிக்கும் பட்டியலை தயாரிப்பவர் யார்?

- (A) வங்கி (B) வணிகத்தின் கடனீந்தோர்  
(C) வணிகத்தின் கடனாளி (D) வங்கி வாடிக்கையாளர்

26. The bank statement shows an over drawn balance of Rs.20,000/- A cheque of Rs.5,000/- drawn infavour of a creditor has not yet been presented for payment. When the creditor presents the cheque for payment the bank balance will be

- (A) Rs.15000/- (B) Rs.25,000 /- (over drawn)  
(C) Rs.5000/- (D) Rs.25,000/-

வங்கிக் கணக்கறிக்கை ரூ.20,000 மேல்வரைப்பற்று காட்டுகிறது. கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ.5,000 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை. கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு

- (A) ரூ.15000/- (B) ரூ.25,000 /- (மேல்வரைப்பற்று)  
(C) ரூ.5000/- (D) ரூ.25,000/-

27. The error arises when a mistake is committed while totalling the subsidiary book above the normal total amount is called

- (A) Totalling (B) Over casting  
(C) Under casting (D) Error of Omission

துணை ஏடுகளில் உள்ள தொகையினைக் கூட்டும் பொழுது தவறுதலாக மிகுதியாக மொத்தமிடுவது எவ்வாறு அழைக்கப்படும்?

- (A) கூட்டல் பிழைகள் (B) மிகை மொத்தம்  
(C) குறை மொத்தம் (D) விடு பிழைகள்

28. If the total debit balance of the trial balance exceeds the total credit balances the difference is transferred to the \_\_\_\_\_ side of the suspense account.

- (A) Credit (B) Debit  
(C) Asset (D) Liability

இருப்பாய்வில் பற்று இருப்புகளின் மொத்தம், வரவு இருப்புகளின் மொத்தத்தை விட மிகுதியாக இருப்பின் வேற்றுமைத் தொகை அநாமத்துக் கணக்கின் \_\_\_\_\_ பக்கத்திற்கு மாற்றப்படும்

- (A) வரவு (B) பற்று  
(C) சொத்து (D) பொறுப்பு

29. Suspense account having debit balance will be Shows on the \_\_\_\_\_ side of the balance sheet

- (A) Credit side of Profit / Loss Account (B) Debit side of Profit / Loss Account  
(C) Asset side of the balance sheet (D) Liability side of the balance sheet

அநாமத்துக் கணக்கின் பற்று இருப்பு, இருப்புநிலைக் குறிப்பில் \_\_\_\_\_ பக்கத்தில் தோன்றும்

- (A) இலாப நட்ட கணக்கில் வரவு பக்கம் (B) இருப்ப நட்ட கணக்கில் பற்று பக்கம்  
(C) இருப்புநிலைக் குறிப்பில் சொத்து பக்கம் (D) இருப்புநிலை குறிப்பில் பொறுப்பு பக்கம்

30. Cash received from an individual whose account was previous written off as a Bad Debts the account be credited to

- (A) Individual Account (B) Miscellaneous Income Account  
(C) Miscellaneous Expenses Account (D) Bad Debts Recovered Account

வராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை ஒரு தனிநபரிடமிருந்து பெற்ற ரொக்கத்தினை வரவு வைக்க வேண்டியது

- (A) தனிநபர் கணக்கு (B) சில்லறை வருமானக் கணக்கு  
(C) சில்லறை செலவு கணக்கு (D) திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு

31. \_\_\_\_\_ account is prepared to avoid the delay is the preparation of final account

- (A) Trading Account (B) Suspense Account  
(C) Imprest Account (D) Profit And Loss Account

எந்தக் கணக்குகள் தயாரிப்பதன் மூலம் இறுதிக் கணக்குகள் தயாரிப்பதற்கான தாமதத்தைத் தவிர்க்க முடிகிறது.

- (A) வணிக கணக்கு (B) அநாமத்துக் கணக்கு  
(C) முன்பண மீட்பு கணக்கு (D) இலாப நட்ட கணக்கு

32. Which errors are located and rectified \_\_\_\_\_ account Automatically gets closed?

- (A) Trading account (B) Suspense account  
(C) Imprest account (D) Profit And Loss Account

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த கணக்கானது இருப்பாய்வை பாதிக்கும் பிழைகள் அல்லது வெளிப்படுத்தும் பிழைகளை திருத்தப்படும் பொழுது முடிவு பெறும்.

- (A) வணிக கணக்கு (B) அநாமத்துக் கணக்கு  
(C) முன்பண மீட்பு கணக்கு (D) இலாப நட்ட கணக்கு

33. Salary paid to manager must be debited to

- (A) Managers account (B) Office Expenses account  
(C) Salary account (D) Wages account

மேலாளருக்கு வழங்கப்பட்ட ஊதியம் எந்த கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்.

- (A) மேலாளர் கணக்கு (B) அலுவலக செலவு கணக்கு  
(C) சம்பளக் கணக்கு (D) கூலி கணக்கு

34. Cash on hand is an example for

- (A) Current assets (B) Fixed assets  
(C) Current liability (D) Fixed liability

கையிருப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு

- (A) நடப்பு சொத்து (B) நிலையான சொத்து  
(C) நடப்பு பொறுப்பு (D) நிலையான பொறுப்பு

35. Salary and wages appear on the \_\_\_\_\_ account.

- (A) Trading (B) Profit and Loss  
(C) Balance Sheet (D) Trial Balance

சம்பளம் மற்றும் கூலி \_\_\_\_\_ கணக்கில் இடம்பெறும்.

- (A) வியாபார (B) இலாப நட்ட  
(C) இருப்பு நிலை குறிப்பு (D) இருப்பாய்வு

36. Assets can be classified into

- (A) Two  (B)  Three  
(C) Four  (D) Five

சொத்துக்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

- (A) இரண்டு  (B) மூன்று   
(C) நான்கு  (D) ஐந்து

37. Floating assets means

- (A) Fixed assets   
(B)  Current assets  
(C) Intangible assets   
(D) Fictitious assets

நிலையில்லாத சொத்து என்பது

- (A) நிலையான சொத்து   
(B) நடப்பு சொத்து   
(C) புலனாகாத சொத்து   
(D) கற்பனை சொத்து

38. Which of the following is not correct, Liabilities are

- (A) Long Term Liabilities   
(B) Current Liabilities   
(C) Contingents Liabilities   
(D)  Short Term Liabilities

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது தவறு, பொறுப்புகள் என்பது.

- (A) நீண்டகால பொறுப்புகள்   
(B) நடப்பு பொறுப்புகள்   
(C) நிகழ்வடையாப் பொறுப்புகள்   
(D) குறுகிய கால பொறுப்புகள்

39. Which of the following is not a feature of Trial Balance?
- (A) It is the middle stage in the preparation of account  
(B) It shows closing stock only  
(C) Balance shows in the trial balance are not in order  
(D) It exhibits arithmetical accuracy of accounting work

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருப்பாய்வின் அம்சங்கள் அல்லாதது எது?

- (A) கணக்கு தயாரித்தலில் மைய நிலையாகும்  
(B) இது இறுதி சரக்கிருப்பை மட்டும் காட்டும்  
(C) இருப்பாய்வில் உள்ள இருப்புகள் வரிசையாக இருப்பதில்லை  
(D) கணக்கு பதிவியலில் கணக்குகளின் சரித்தன்மையை அறியக்கூடியது

40. Which of the following not a feature of Balance sheet?
- (A) It is the last stage in the preparation of account  
(B) It shows opening stock only  
(C) Balance shows in the balance sheet must be in order  
(D) It is a documentry evidence

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இருப்புநிலை குறிப்பின் அம்சங்கள் அல்லாதது எது?

- (A) கணக்கு தயாரித்தலில் இறுதி பகுதியாகும்  
(B) இது ஆரம்ப சரக்கிருப்பை மட்டுமே காட்டும்  
(C) இருப்புநிலை குறிப்பில் உள்ள இருப்புகள் வரிசையாக இருக்கும்  
(D) சான்றாவனமாக இதனை அளிக்க முடியும்

41. Trading account of Mr. Kumar from the following  
Opening stock Rs.5,000/-, Purchase Rs.25,000/-, sales Rs.36,000/-, closing stock Rs.3,000/-,  
gross profit is

- (A) Rs. 8,000 /- (B) Rs. 5,000 /-  
(C) Rs. 9000 /- (D) Rs.10,000 /-

திரு. குமார் என்பவரின் வணிக கணக்கில் மொத்த லாபத்தினைக் கண்டறிக.

ஆரம்ப இருப்பு ரூ. 5,000/-, கொள்முதல் ரூ.25,000/-, விற்பனை ரூ. 36,000/-, இறுதி இருப்பு ரூ.3,000 /-

- (A) ரூ. 8,000 /- (B) ரூ. 5,000 /-  
(C) ரூ. 9000 /- (D) ரூ. 10,000 /-

42. Trading account Mr.Devan for the year ended 31<sup>st</sup> December 2017 Opening Stock Rs.5,700/-, Purchase Rs.1,58,000/. Purchase Return Rs.900/-, Sales Rs.2,62,000/-, Sales Return Rs.600/-, Closing Stock Rs.8,600/- gross profit is

- (A) Rs. 1,07,200 (B) Rs. 95,700  
(C) Rs. 1,57,100 (D) Rs. 2,61,400

திரு. தேவன் என்பவரின் 31.12.2017 அன்றைய வியாபார கணக்கின் மொத்த லாபத்தினை கணக்கிடுக.

ஆரம்ப இருப்பு ரூ.5,700/-, கொள்முதல் ரூ.1,58,000, கொள்முதல் திருப்பம் ரூ.900/-, விற்பனை ரூ. 2,62,000, விற்பனை திருப்பம் ரூ.600/-, இறுதி இருப்பு ரூ.8,600 /-

- (A) ரூ. 1,07,200 (B) ரூ.95,700  
(C) ரூ. 1,57,100 (D) ரூ. 2,61,400

43. Balance sheet is a

- (A) Statement (B) Account  
(C) Ledger (D) Journal

இருப்புநிலை குறிப்பு என்பது

- (A) அறிக்கை (B) கணக்கு  
(C) பேரேடு (D) குறிப்பேடு

44. For a trading account Purchases during the year 2017 Rs.5,00,000/- and total sales Rs.7,50,000/- gross profit is

- (A) Rs.5,00,000 /- (B) Rs. 2,50,000 /-  
(C) Rs. 12,50,000 /- (D) Rs. 10,00,000 /-

2017ம் ஆண்டிற்கான வியாபார கணக்கில் கொள்முதல் ரூ.5,00,000/- மற்றும் மொத்த விற்பனை ரூ.7,50,000/- எனில் மொத்த இலாபத்தினை கணக்கிடுக.

- (A) ரூ. 5,00,000 /- (B) ரூ. 2,50,000 /-  
(C) ரூ. 12,50,000 /- (D) ரூ. 10,00,000 /-

45. The book that records all small payment is called

- (A) Cash book (B) Petty cash book  
(C) Pass book (D) Scroll

சிறு சிறு செலவினங்களுக்கான விவரங்களை பதிவு செய்யும் புத்தகத்திற்கு

- (A) ரொக்க புத்தகம் (B) சிறு ரொக்க புத்தகம்  
(C) வங்கி புத்தகம் (D) வங்கி கைசாத்து

46. CBFN stands for
- (A) Cashier Books Fellow Number
  - (B) Cash Book Folio Number
  - (C) Credit Balance Footage Number
  - (D) Closing Balance Folio Number

CBFN ன் விரிவாக்கம்

- (A) Cashier Books Fellow Number
- (B) Cash Book Folio Number
- (C) Credit Balance Footage Number
- (D) Closing Balance Folio Number

47. Which of the following is correct

1. Discount Allowed debit side of the cash book
2. Discount Received Credit side of the Cash book
3. Discount Allowed credit side of the cash book
4. Discount Received debit side of the cash book

- (A) 1 and 2
- (B) 2 and 3
- (C) 3 and 4
- (D) 1 and 4

கீழ்க்கண்டவற்றுள் எது சரி?

1. தள்ளுபடி வழங்கியது ரொக்க பதிவேட்டில் பற்று பக்கத்தில் பதிவு செய்யப்படும்.
2. தள்ளுபடி பெற்றது ரொக்க பதிவேட்டில் வரவு பக்கத்தில் பதிவு செய்யப்படும்.
3. தள்ளுபடி வழங்கியது ரொக்க பதிவேட்டில் வரவு பக்கத்தில் பதிவு செய்யப்படும்.
4. தள்ளுபடி பெற்றது ரொக்க பதிவேட்டில் பற்று பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

- (A) 1 மற்றும் 2
- (B) 2 மற்றும் 3
- (C) 3 மற்றும் 4
- (D) 1 மற்றும் 4

48. Interest on over draft \_\_\_\_\_ side of the cash book

- (A) Credit
- (B) Debit
- (C) Either credit or debit
- (D) Neither credit nor debit side

வட்டி மேல்வரைப்பற்று ரொக்க பதிவேட்டில் \_\_\_\_\_ பக்கத்தில் பதிவு செய்யப்படும்.

- (A) வரவு
- (B) பற்று
- (C) வரவு அல்லது பற்று
- (D) வரவும் இல்லை பற்றும் இல்லை

49. Bank charges ————— side of the cash book

- (A) Credit (B) Debit  
(C) Either credit or debit (D) Neither credit or debit

வங்கி பிடித்தம் ரொக்க பதிவேட்டில் ————— பக்கத்தில் பதிவு செய்யப்படும்

- (A) வரவு (B) பற்று  
(C) வரவு அல்லது பற்று (D) வரவும் இல்லை பற்றும் இல்லை

50. ————— is a reduction or concession granted by a supplier

- (A) Profit (B) Loss  
(C) Trade discount (D) Cash discount

விநியோகஸ்தரால் வழங்கப்படும் குறைவு அல்லது தள்ளுபடி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- (A) இலாபம் (B) நட்டம்  
(C) வியாபார தள்ளுபடி (D) ரொக்க தள்ளுபடி

51. The book which contains a Classified and permanent record of the transactions of a Business is called

- (A) Journal (B) Ledger  
(C) Trading account (D) Trial Balance

ஒரு வணிகத்தின் நிலையான வகைப்படுத்தப்பட்ட வரவு செலவுகளின் விவரங்களை எழுதும் புத்தகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- (A) குறிப்பேடு (B) பேரேடு  
(C) வியாபார கணக்கு (D) இருப்பாய்வு

52. Which of the following is not correct, errors not disclosed by trial balance are

- (A) Errors of complete omission (B) Errors of recording  
(C) Errors of Principle (D) Errors of casting

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியானது அல்ல, இருப்பாய்வில் வெளிப்படுத்தப்படாத குறைபாடுகள் எது?

- (A) விடு பிழைகள் (B) பதிவு செய்பிழை  
(C) விதிப்பிழை (D) தூக்கியெழுதுதல் பிழை



53. Negotiable instrument act was passed in

- (A) 1881 (B) 1871  
(C) 1891 (D) 1901

மாற்றுமுறை ஆவணச்சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

- (A) 1881 (B) 1871  
(C) 1891 (D) 1901

54. Goods returned by Customer are recorded in

- (A) Sales book  
(B) Sales return book  
(C) Purchase book  
(D) Purchase return book

வாடிக்கையாளர்களால் கொள்முதல் திருப்பம் செய்யப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்படும் பதிவேடு

- (A) விற்பனை புத்தகம்  
(B) விற்பனை திருப்பப் புத்தகம்  
(C) கொள்முதல் புத்தகம்  
(D) கொள்முதல் திருப்பப் புத்தகம்

55. An asset worth Rs.2,00,000/- is sold for Rs.1,70,000/- then capital loss in percentage is

- (A) 10% (B) 15%  
(C) 20% (D) 30%

ரூ.2,00,000/- மதிப்புள்ள சொத்தானது ரூ.1,70,000/-க்கு விற்பனை இழப்பு சதவீதத்தில்

- (A) 10% (B) 15%  
(C) 20% (D) 30%

56. An asset Worth Rs.2,00,000/- is sold for Rs.2,50,000/- the capital gain in Percentage is

- (A) 5% (B) 15%  
(C) 25% (D) 35%

ரூ.2,00,000/- மதிப்புள்ள சொத்தானது ரூ.2,50,000/- விற்பனை கிடைக்கும் இலாப சதவீதம்

- (A) 5% (B) 15%  
(C) 25% (D) 35%

57. Which of the following is not an example for Real account?

- (A) Dividend (B) Sales  
(C) Goodwill (D) Purchase

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சொத்து கணக்கு அல்லாதது எது?

- (A) பங்காதாயம் (B) விற்பனை  
(C) நற்பெயர் (D) கொள்முதல்

58. Which of the following is not an example of Nominal account?

- (A) Cash (B) Interest paid  
(C) Discount Received (D) Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பெயரளவு கணக்கு அல்லாதது எது?

- (A) ரொக்கம் (B) வட்டி செலுத்தியது  
(C) தள்ளுபடி பெற்றது (D) விளம்பரம்

59. Which of the following is not an example of Personal account?

- (A) Rent (B) Capital  
(C) Drawings (D) Bank

கீழ்க்கண்டவற்றுள் எது ஆள்சார் கணக்கு அல்ல

- (A) வாடகை (B) முதல்  
(C) எடுப்பு (D) வங்கி

60. Accounting Standard Board (ASB) has constituted in

- (A) 1997 (B) 1987  
 (C) 1977 (D) 2007

கணக்கு தர நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு

- (A) 1997 (B) 1987  
(C) 1977 (D) 2007

**ROUGH WORK**

**ROUGH WORK**

008/DD/18

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL BOOK**  
**KEEPING**

(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Answer any EIGHT of the following questions.**

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. Define Double Entry system?  
இரட்டை பதிவு முறைக்கு இலக்கணம் தருக.
2. What is pay-in-slip?  
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன?
3. Journalise the following transactions in Thiru. Manikandan's books.

2003 Aug.

5	Sold goods to Arumugam on Credit	Rs. 17,500
9	Bought goods for cash from Chellappan	Rs. 22,500
15	Received Rs. 80,000 from Sivakumar as loan	Rs 80,000
21	Paid wages to workers	Rs. 3,000

[Turn over

திரு. மணிகண்டன் அவர்களின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்யவும்  
2003 ஆகஸ்ட்

5	ஆறுமுகத்துக்கு கடன் விற்பனை செய்தது	ரூ. 17,500
9	செல்லப்பன் அவர்களிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் பெற்றது	ரூ. 22,500
15	சிவக்குமாரிடமிருந்து கடன் பெற்றது	ரூ. 80,000
21	வேலையாளர்களுக்கு கூலி கொடுத்தது	ரூ. 3,000

4. What are the objects of subsidiary books?

துணை ஏடுகளை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?

5. Write notes on 'Contra Entry'.

எதிர்ப்பதிவு பற்றி குறிப்பு வரைக.

6. Make a bank reconciliation statement of Mr. Saravana Kumar from the following particulars.

- Balance as per cash book Rs. 15,000
- Cheques deposited but not cleared Rs. 1,000
- Cheques issued but not presented for payment Rs. 1,500
- Interest allowed by bank Rs. 200

கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு. சரவணகுமார் அவர்களின் வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயாரிக்க.

- ரொக்க ஏட்டின்படி இருப்பு ரூ.15,000
- வங்கியில் செலுத்திய காசோலைகள் வரவாக்கப்படாதது ரூ.1,000
- வழங்கப்பட்ட காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ.1,500
- வங்கி அளித்த வட்டி ரூ.200.

7. What are the disadvantages of Trial Balance?

இருப்பாய்வில் காணப்படும் குறைபாடுகள் யாவை?

8. Prepare a trading account of Mr. Devan for the year ended 31st December 2002.

	Rs.
Opening stock	5,700
Purchases	1,58,000
Purchases returns	900
Sales	2,62,000
Sales returns	600
Closing stock was valued at Rs. 8,600	

திரு. தேவன் என்பவரின் 31 டிசம்பர் 2002-ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினைத் தயாரிக்கவும்.

	ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு	5,700
கொள்முதல்	1,58,000
கொள்முதல் திருப்பம்	900
விற்பனை	2,62,000
விற்பனை திருப்பம்	600
இறுதி சரக்கிருப்பு ரூ.8,600 என கணக்கிடப்பட்டுள்ளது	

9. What are the kinds of returns books?

திருப்ப ஏடுகளின் வகைகள் யாவை?

10. Prepare Trial Balance as on 31.03.2017 from the following balances of Mr. BalaKumar.

	Rs.
Capital	3,40,000
Creditors	13,000
Drawings	4,000
Salaries	38,200
Bills Receivable	5,800
Bills Payable	7,000
Debtors	16,000
Sales	1,44,000
insurance	2,200
Land	2,50,000
Commission received	800
Purchases	94,000
Sales Returns	3,400
Purchased Returns	2,400
Carriage inwards	1,400
Printing and Stationary	5,000
Stock	29,900
Machinery	50,000
Wages	5,000
Rent	1,600
Interest received	1,700
Electricity Charges	2,400

திரு.பாலகுமார் அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31.03.2017ம் நாளைய இருப்பாய்வு தயாரிக்க?

	ரூ.
மூலதனம்	3,40,000
கடனீந்தோர்	13,000
எடுப்புகள்	4,000
ஊதியம்	38,200
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்	5,800
செலுத்துதற்குரிய மாற்றுச்சீட்டுகள்	7,000
கடனாளிகள்	16,000
விற்பனைகள்	1,44,000
காப்பீடுகள்	2,200
நிலம்	2,50,000
பெற்ற கழிவு	800
கொள்முதல்	94,000
விற்பனை திருப்பம்	3,400
கொள்முதல் திருப்பம்	2,400
உள் ஏற்றிச் செல் செலவு	1,400
அச்சு எழுதுபொருள்	5,000
சரக்கிருப்பு	29,900
எந்திரம்	50,000
கூலி	5,000
வாடகை	1,600
பெற்ற வட்டி	1,700
மின் கட்டணம்	2,400